[31st January 1972

THIRU A. R. DAMODARAN : May I know whether it is the intention to build these hotels on the tops of trees or whether there is any other significance for this phrase?

மாண்புமிகு திரு. ஓ. பி. ராமன் : *மலை உச்சியில் அல்ல. தரைமட்டத்தில் உயரமான இடத்திலிருந்து எல்லா இடங்களையும் பார்க்குமளவில் அந்த ஓட்டல் கட்டப்படும்.*

Master Plan for Mudumalai Sanctuary

* 73 *Q.*—THIRU V. ISVARMURTI : Will the Hon. the Minister for Electricity be pleased to state—

(*a*) whether there are proposals under the consideration of the Government to set up any panel to prepare a Master Plan for Mudumalai Sanctuary; and

(*b*) if so, the details thereof?

முதுமலை வனவிலங்கு உய்விடத்தை மேம்படுத்தும் திட்டம்

திரு. வி. ஈஸ்வரமூர்த்தி : *மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—*

(அ) முதுமலை வன விலங்கு உய்விடத்தை மேம்படுத்துவதற்குத் திட்டம் ஒன்று தயாரிப்பதற்காக குழு ஏதாவது அமைக்கும் பரிந்துரை அரசின் பரிசிலனையில் உள்ளதா?

(இ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. ஓ. பி. ராமன் : *(அ) & (இ) தமிழ் நாடு வன விலங்கு வாரியம், சென்னையில் 25-9-1969-ல் நடந்த கூட்டத்தில், முதுமலை வன விலங்கு உய்விடத்தை மேம்படுத்துவதற்கு விரிவான திட்டம் ஒன்றைத் தயாரிப்பதில் ஆலோசனை நல்கும் பொருட்டு ஒரு குழு அமைக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.*

திரு. ஜி. சுவாமிநாதன் : *அந்தக் குழு அமைக்கப்பட்டதா? ஏதாவது அந்தக் குழு பரிந்துரை செய்திருக்கிறதா?*

மாண்புமிகு திரு. ஓ. பி. ராமன் : *அந்தக் குழுவில் 9 உறுப்பினர்கள் உண்டு. அக்குழுவினுடைய அறிக்கையை அடுத்த மாதம் தர இருக்கிறார்கள்.*

THIRU A. R. DAMODARAN : Sir, in Mudumalai Game Sanctuary although we are very anxious to see the wild animals, only animals like bison and occasionally rabbits that run across the sanctuary are found. May I know whether the Government will take steps to bring more wild animals while preparing the Master Plan to start the Mudumalai Sanctuary for wild animals? It is for that purpose we come there, Sir.

MR. CHAIRMAN : I think they also migrated from **Kerala**.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

31st January 1972]

மாண்புமிகு திரு. ஓ. பி. ராமன் : தலைவர் அவர்களே, மைசூர் மாநிலத்தி லுள்ள பந்திப்பூருக்கும் முதுமலைக் காட்டிற்கும் இடையிலே பெரிய சிரமைப்புத் திட்டம் ரூ. 90 லட்சம் ரூபாயில் அமைக்கலாம் என்று மத்திய சர்க்கார் கூட வெளிநாட்டிலிருந்து நிதி பெறக்கூடுமென்று சொல்லியிருக் கிறார்கள். அது தொடர்பாக மத்திய சர்க்காருடன் கடிதத் தொடர்பு நடக்கிறது.

திரு. ஜி. சுவாமிநாதன் : வெளிநாட்டிலிருந்து அல்லது வெளி மாநிலங்களி லிருந்து புலி, சிங்கம் போன்ற பிராணிகளை வரவழைத்து முதுமலைக் காட்டில் விடுவதற்காக அபிப்பிராயம் உண்டா ? அதைப் பார்க்கப் போகிற பயணி களிடம் கட்டணம் வசூலிப்பதாகச் சொன்னார்கள். அது மாதிரி திட்டம் பரிசீலனையில் இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. ஓ. பி. ராமன் : கட்டணம் இப்போதும் இருக்கிறது. மிருகங்கள் சிறுத்தை, மான்கள், காட்டெருமை எல்லாம் இருக்கின்றன. சிங்கம் தான் இல்லை. இப்போதிருக்கிற மிருகங்களைப் பராமரிக்க வேண்டுமென்பதற்கா கத்தான் இந்த சிரமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

THIRU A. R. DAMODARAN : Sir, out of this expenditure of 90 lakhs of rupees, how much is proposed to be spent on wild animals?

மாண்புமிகு திரு. ஓ. பி. ராமன் : தனியாக இல்லை. மொத்தத்தில் திட்டத் தில் இருக்கிறது. தனித்தனியாகக் கணக்கில்லை.

Surplus of Temple Funds and Charitable Endowments

* 74 *Q.*—THIRU G. SWAMINATHAN : Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state the amount diverted from the surplus of temples and charitable endowments in the State for renovation of temples and to Public Welfare Schemes yearwise from the year 1967?

கோயில்கள், அறக்கட்டளைகளின் உபரிநிதிகள்

திரு. ஜி. சுவாமிநாதன் : மாண்புமிகு அறநிலைய அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினவிற்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

இம்மாநிலத்திலுள்ள அறக்கட்டளைகள், கோயில்கள் ஆகியவற்றின் உபரி நிதிகளிலிருந்து பொதுநலத் திட்டங்களுக்காகவும், கோயில் திருப்பணிகளுக் காகவும், 1967 முதல் ஒவ்வொரு ஆண்டிலும் எவ்வளவு தொகை செலவழிக்கப் பட்டது ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் :

ஆண்டு.	திருப்பணி.	கல்வி.	மருத்துவ மனைகள்.	அனாதை இல்லங்கள்.
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
1967 ..	1,74,854·00	5,61,551·00	—	1,04,512·28
1968 ..	2,09,773·00	12,13,301·79	—	18,000·00
1969 ..	1,62,431·00	7,39,200·00	6,500·00	20,340·00
1970 ..	6,30,624·00	28,39,635·35	1,02,000·00	1,09,868·47